

# சக்தி சங்கமம்

02- மார்ச் - 2021  
கமலம்-1, இதழ் -42



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை



## 108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

**உலகம் பரவிய மதம் - ஸ்ரீ மஹா பெரியவா அருளியது.** ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் நடனம் ஆடுகின்ற படங்களை Native Tribes of Central Australia என்ற புத்தகத்தில் பக்கம் 128,129 ல் பார்த்தேன் அந்த நடனத்திற்கு சிவா டான்ஸ் என்ற பெயர் வைத்துள்ளார்கள் இதில் இன்னொரு விஷயம் நடனம் ஆடுபவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் நெற்றியில் 3வது கண் வரையப்பட்டுள்ளது!! அதே போல இந்தோனேசியாவை அடுத்த போர்னியோ தீவில் (இதுவரை யாரும் நுழையாத தேசம் என்று சொல்லப்பட்ட நாடு) சமஸ்கிருத கிரந்த எழுத்துக்களில் எந்த ராஜா எந்த யாகம் செய்தார் எங்கே யூபஸ்தம்பம் நட்டார் என்ன தானங்கள் செய்தார் என்பதெல்லாம் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து Yupa Inscription of Mulaverman of Koeti என்ற புத்தகத்தில் கூறியது சனாதன மதத்தை குறைகூறிய அதே இங்கிலிஷ்காரர்களே!! (தொடரும்)

**சக்தியை போற்றுவோம்-** ஸ்ரீ காமாசுமி அன்னையை குறித்து 500 மணி மணியான ஸ்லோகங்களை அளித்தவர் முக கவி. இந்த வாரம் முதல் அன்னையை பற்றிய முக பஞ்சசதீ ஸ்லோகங்களை பாப்போம்.  
**காரண பரிதிநூபா காஞ்சிபுர ஸ்ம்னி காமபீடகதா |**  
**காசன விஹரதி கருணா காச்மீர ஸ்தபக கோமலங்கிதா ||**  
**பொருள்:** எல்லா உயிர்களில் ஒன்றியும் எல்லாவற்றிலிருந்து விடுபட்டும், மேலான, பராசக்தியான தேவி பூமியின் நாபி ஸ்தானமாகிய காஞ்சிபுரத்தின் எல்லைக்குள் கருணையை வாரி வழங்கி கொண்டு ஏராளமான திருவிளையாடல்களை புரிந்து வருகிறாள். அன்னை எப்படி இருக்கிறார்? குங்குமப்பூவின் கொத்துப்போன்று மிருதுவான சரீரத்துடன் காமகோடி பீடத்தில் எழுந்தருளியுள்ளார்.  
இதில் நமக்கு ஒன்று தோன்றுகிறது - காஞ்சிபுர பீடகத என்று மூகர் சொல்லவில்லை அப்படி என்றால் காஞ்சி மாநகரத்தை மட்டும் குறிக்கும். அவர் சொல்லியிருப்பது காஞ்சிபுர ஸ்ம்னி பீடகத - காஞ்சிபுரத்தின் எல்லைக்குள் என்று அர்த்தம். மங்களபுரி கண்ணன்தாங்கல் காஞ்சி மாவட்டத்தில் உள்ளது அதாவது காஞ்சிபுரத்தின் எல்லைக்குள்!! என்னே மூகரின் தீர்க்கதரிசனம்! என்னே அன்னையின் திருவிளையாடல்!!

**சக்தி பீடம் 42: விபுலா தேவி . விபுலா பீடம்**  
பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 42 வது சக்தி பீட ஸ்தலம் விபுல சேஷத்ரம் . ஸ்ரீ வ்யாஸ பகவான் குறிப்பிட்ட இந்த சேஷத்ரம் பண்டைய மகத நாடு / இன்றைய பீகார் மாநிலம் வெப்புல்லா அல்லது விபுலா என்ற பிரதேசம். பல படையெடுப்பைகளைக் கண்ட இந்த பிரதேசத்தில் தற்போது விபுல சக்தி பீடம் மறைந்துவிட்டது. நம்மை பொறுத்தவரை ஸ்ரீ வியாசர் கூறிய இந்த தேவியின் ரூபத்தை மங்களபுரி சேஷத்ரத்தில் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைத்துள்ளோம். அன்னை பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் கூப்பிய இரண்டு கைகளுடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கிறார். அன்னையின் விநயம் நமக்கு எவ்வாறு வாழ்வது என்பதற்கான பாடம். இந்த அன்னை பக்தர்களை பக்குவப்படுத்தி ஆன்மீக ஆற்றலை ஏற்ற செய்யும் வரப்பிரசாதி என்றால் அது மிகை அல்ல . (தொடரும்)

**ஸ்ரீ குருஜியின் அம்ருதாவாணி: குரு மஹிமை**  
சம்சாரம் எனும் கடலை தாண்ட படகாக உதவுவது குருவின் அருளே. ஸ்ரீ ராமானுஜர் தன் குருவிடம் மந்தர் உபதேசம் பெற 18 முறை ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார் கொஞ்சம் கூட மனம் சலிக்காமல் மனம் மாறாமல் இருந்ததால் அதன் பின்னரே குருநாதர் உபதேசம் அளித்தார். ஒருமுறை குருநாதர் காவிரி ஜலத்தில் நின்று கொண்டிருந்தார் குருவை பார்த்தவுடன் சேவிக்க எண்ணி மிகவும் தூடாக இருந்த காவிரி மணலிலேயே சாஷ்டாங்கமாக குருவை சேவித்தார் ஸ்ரீ ராமானுஜர் இது அவரின் குருபக்தியை காட்டுகிறது . (தொடரும்)

**தெரிந்த மஹான் தெரியாத தகவல் - ஸ்ரீ தேசிகர்**  
அந்த இளைஞனின் நல்ல குணத்தையும் அவனிடம் உள்ள வேத ஞானத்தையும் எல்லவற்றுக்கும் மேலாக அவனிடம் இருந்த விநயத்தை பார்த்த ஸ்ரீ தேசிகர் உடனே உதவ முன்வந்தார். ஆனால் அவரோ அன்றாடம் உஞ்ச வ்ருத்தி செய்தே பிழைப்பவர் அவரிடம் தர ஏதுமில்லை.  
எனவே இளைஞனை அழைத்துக்கொண்டு காஞ்சிபுர ஸ்ரீ வரதராஜ ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பெருமதேவி தாயார் எனப்படும் அன்னை லட்சுமி தேவியின் சந்நிதியை அடைந்தார். அன்னையை பிரார்த்தனை செய்து அன்னையை போற்றி 25 முத்தான ஸ்லோகங்களை அங்கேயே இயற்றி மனம் உவந்து பாடினார். அதுவே ஸ்ரீ ஸ்காகி!! கொடாடும்